



Written by - ஷக்தி பிரசன்னா -

Tuesday, 26 April 2011 18:04 - Last Updated Wednesday, 27 April 2011 18:37

---

1944ஆம் ஆண்டு சாய்பாபா குடும்பத்தை விட்டு பிரிந்தார். புட்டபர்த்திக்கு அருகேயுள்ள கோவிலில் வசிக்கத் தொடங்கினார். ஆன்மீகப் பயணமாக பெங்களூருக்கு சென்றார். அப்போதுதான் அவர் கலர் ஆடையை துறந்து வள்ளைநிற ஆடையை உடுத்த தொடங்கினார், நாளடைவில் காவி உடையை அணியத் தொடங்கினார்.

1950ஆம் ஆண்டு, தன்னுடைய 28வது பிறந்த நாளையொட்டி, புட்டபர்த்தியில் பிரம்மாண்டமான பிரசாந்தி நிலையம் ஆசிரமத்தை நிறுவினார்.

1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரசாந்தி நிலையம் ஆசிரமத்துக்குள்ளே இலவச மருத்துமனையொன்றை துவக்கி வைத்தார்.

1968ஆம் ஆண்டு சத்யசாய்பாபா நமிபியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு ஆன்மீகப் பயணமாக சென்றார். அதே ஆண்டில் தன்னுடைய ஆசிரமத்துக்கருகே மகளிர் கல்லூரியை திறந்து வைத்தார்.

1972ஆம் ஆண்டு ஆன்மீக, சமூகப்பணிகளை நிர்வகிக்க ஸ்ரீ சத்யசாய் சன்ட்ரெல் பிரஸ்டை (Sri Sathya Sai Trust Central) நிறுவினார்.

1981ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்யசாய் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். இந்தப் பல்கலைக்கழகம் எண்ணற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை கொடுத்து வருகிறது.

ஸ்ரீ சத்யசாய்பாபா, புட்டபர்த்திக்கு அருகே இடம்பெற்றுள்ள பீடூபள்ளி கிராமத்து மக்களுடைய நீண்டகால ஆசையான இலவச குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். வறண்டூபேன் நிலத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த பீடூபள்ளி மக்கள் குடிநீராக தவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமத்து மக்கள் பயனடையும்கவையில், பாபா இலவச குடிநீர் திட்டத்தை நடமைமுறைக்கு கொண்டுவந்து திறமையாக செயல்படுத்தினார். இததைத் தவிர்த்து அனந்தபுரிலுள்ள மடேக், மஹூபுநகர் (Medak and Mehboopnagar) ஆகிய இடங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இலவச குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். 2001ஆம் ஆண்டில் ஸ்ரீ சத்யசாய்பாபாவினுடைய இலவச குடிநீர் திட்டத்தால் 320 கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. அவருடைய இலவச குடிநீர் திட்டத்தால் சன்னைவாசிகளும் பயன்பெற்று வருகிறார்கள்.

Written by - வக்தி பிரசன்னா -

Tuesday, 26 April 2011 18:04 - Last Updated Wednesday, 27 April 2011 18:37

2001ஆம் ஆண்டு ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வண்டும்பென்பதற்காக பங்களிப்பில் பல நோக்கு மருத்துவமனையை கட்டினார். இந்த மருத்துவமனையிலிருந்து பல லட்சக்கணக்கான நோயாளிகள் இலவச மருத்துவசிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.

ஸ்ரீ சத்யசாய் பாபா ஹதைராபாத்தில் சிவம் மந்திரை நிறுவினார், அதுபோல சன்னையில் சூந்தர் மந்திரை தொடக்கி வதைதார். மதுரையில் ஆனந்த நிலயத்தையும், புதுதில்லியில் ஸ்ரீ சத்யசாய் சன்ட்ரலை துவக்கி வதைதார்.

1926ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஸ்ரீ சத்யசாய் பாபா மக்களோடு மக்களாக வாழ்ந்தார், மக்களுக்கு காக்க வாழ்ந்தார், மக்களின் மடலம் பல நல்ல திட்டங்களை நடமைகைக்கு கொண்டுவந்து திறமையாக செயல்படுத்தியிருக்கிறார். மக்களுக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட ஸ்ரீ சத்யசாய் பாபாவினுடைய அன்புச் சங்கலி பல லட்சக்கணக்கான மக்களை பிணைத்துக் கொண்டதோடு, அவருடைய மனிதநேயமும், தன்னலமற்ற சேவையும் உலகத்திலுள்ள பக்தர்களாக கவர்ந்து இழுத்தது. அவர் 37 நாட்களில் கல்விக்கட்டங்களை நிறுவிருக்கிறார். பலவற்று துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் மீது அப்படியொரு அசைக்கமுடியாத உருக்கமான பக்தியும் நம்பிக்கையும் வதைத்திருக்கிறார்கள். அவர்களில் அரசியல் துறையைச் சார்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எஸ்.எம். கிருஷ்ணா, குஜராத் மாநிலத்தினுடைய முக்கியமந்திரி நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையைச் சார்ந்த சச்சின் டெண்டூல்கர், சூனில் கவாஸ்கர், பிரபல பின்னணிப் பாடகரான சோனு நிகம், ஹரிஹரன், கர்நாடக இசைமதேயான சூதாரகூநாதன், மற்றும் பலர் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் மீது அலாதிமான பிரியமும், நம்பிக்கையும் வதைத்திருக்கிறார்கள். ஸ்ரீ சத்யசாய் பாபா எத்தனையோ பக்தர்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தியிருக்கிறார். அவருடைய மறைவை பக்தர்களால் ஜீரணிக்க முடியவில்லை, அவர் மீண்டும் உயிர் பிழைக்க வண்டும்பென்று பக்தர்களுடைய மனம் ஏங்கியபோதிலும், 28 நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிற்பாடும் அவருடைய ஆன்மா உடலவிட்டு பிரிந்தது, அவருடைய மரணம் உண்மையானது, மறுபடியும் அவர் திரும்பி வருவாரென்று பக்தர்களுடைய நம்பிக்கை பம் என்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க வண்டும்பென்று பிரார்த்தனை செய்வோம்.

[prasanna.madhavan90@yahoo.com](mailto:prasanna.madhavan90@yahoo.com)

மலேம்தகவல்களுக்கு : [http://en.wikipedia.org/wiki/Sathya\\_Sai\\_Baba](http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba)